

رکن الصيام

இஸ்லாத்தின் கடமை நோன்பு

கலாநிதி அஷ்ஷெய்க் கைரதம்
முஹம்மத் ஈர்ஹான்

முன்னால் மதீனா புனித பள்ளி கலாசாலை
ஆசிரியர்,
மஃஹத் சுன்னாஹ் இணையதள
மேற்பார்வையாளர்.

اللغة التاميلية

தமிழ்

இஸ்லாத்தின் கடமை நோன்பு

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் நான்காம் இடத்தை றமழான் மாத நோன்பு பெறுகிறது. இஸ்லாம் ஐந்து தூண்களில் நிறுவப்பட்டுள்ளது என்றும் அத்தூண்களில் நோன்பும் ஒரு தூண் என்றும் நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.

பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள, உடல் வலிமையுள்ள, சொந்த ஊரில் வசிக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பு நோற்பது கடமையாகும்.

றமழான் மாதத்தின் ஆரம்பமானது வெற்றுக் கண்களால் அல்லது நவீன கருவிகளால் தலைப்பிறை பார்ப்பதன் மூலமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். பிறை தென்படாத போது ஷஃபான் மாதத்தை முப்பதாகப் பூர்த்திசெய்த பின்னர் றமழானை ஆரம்பிக்க வேண்டும். றமழான் மாத ஆரம்பத்தை தீர்மானிக்க வானியல் கணிப்பீடு கருத்தில்கொள்ளப்படமாட்டாது.

நோன்பு நோற்பதாக இரவு வேளையில் மனதில் நினைத்துக்கொள்வது (நிய்யத்) அவசியமாகும்.

றமழான் மாத ஆரம்பத்தில் ஒரு தடவை நிய்யத் வைத்துக்கொண்டால் மொத்த மாதத்திற்கும் அது

போதுமானதாகும். ஆயினும், இடையிலே ஏதேனும் ஒருநாள் அல்லது பல நாட்கள் நோன்பு நோற்க முடியாது போனால் மீண்டும் நோன்பைத் தொடர நிய்யத் அவசியமாகும்.

நோன்பு நோற்றவர் அதிகாலை தொடக்கம் சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களில் ஈடுபட்டு விடக்கூடாது.

நோன்பு நோற்பதாக இரவில் நிய்யத் வைத்த ஒருவர், அதிகாலை உதயமான பின்னர் அதிகாலை உதயமாகவில்லை என நினைத்து எதையாவது உண்டால் அல்லது குடித்தால் அல்லது நோன்பாளி ஒருவர் மாலைவேளையில் சூரியன் மறைந்துவிட்டதென நினைத்து உண்டால் அல்லது குடித்தால், பின்னர் அது தவறு எனத் தெரிய வந்தாலும், அவரது நோன்பு செல்லுபடியானதாகவே கருதப்படும். ஏனெனில் நபிகளார் கூறினார்கள் :

”எனது சமூகத்தவர் தவறுதலாக அல்லது மறதியாக அல்லது நிர்ப்பந்த நிலையில் செய்யும் காரியங்களை அல்லாஹ் மன்னித்துவிடுவான்”.

**அதுலாஈன் அல்லாஹ் நாம் நோற்கும் நோன்புகளை
அங்கீகரித்து அருள்புரிவானாக.**

